



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1992 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க,
கரும்பு ஆராய்ச்சி நிறுவக
(திருத்தச்) சட்டம்**

[1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1992, பெப்ரவரி மாதம் 28 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் பகுதி II' இற்குக் குறைநிரப்பப்பட
வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1992 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, கரும்பு ஆராய்ச்சி நிறுவக
(திருத்தச்) சட்டம்

ச. வ. — ஒ. 7/91

1981 ஆம் ஆண்டின் 75 ஆம் இலக்க, கரும்பு ஆராய்ச்சி நிறுவகச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுதல்:—

1. இச்சட்டம், 1992 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, கரும்பு
ஆராய்ச்சி நிறுவக (திருத்தச்) சட்டமென எடுத்துக் காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்
பிடு செய்யப்படும்) 1981 ஆம் ஆண்டின் 75 ஆம் இலக்க, கரும்பு
ஆராய்ச்சி நிறுவகச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு, அதன் (1) ஆம் உட்பிரி
வில் பின்வருமாறு இந்தால் திருத்தப்படுகின்றது:—

1981 ஆம்
ஆண்டின்
75 ஆம்
இலக்கச்
சட்டத்தின்
17ம் பிரிவைத்
திருத்துதல்.

(அ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில், "நிறுவகம் அதன் தத்
துவங்களைப் பிரயோகிக்கையிலும், பணிகளை நிறைவேற்று
வதிலும், கடமைகளைப் புரிவதிலும், அத்துடன்;" என்னும்
சொற்களுக்குப் பதிலாக, "நிறுவகம் அதன் தத்துவங்களைப்
பிரயோகிக்கையிலும், பணிகளை நிறைவேற்றுவதிலும், கடமை
களைப் புரிவதிலும்" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(ஆ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் "பெறப்படக்கூடியவா
றான எல்லாப் பணத்தொகைகளும்" என்னும் சொற்களுக்குப்
பதிலாக, "பெறப்படக்கூடியவாறான எல்லாப் பணத்தொகை
களும்; அத்துடன்" என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;
அத்துடன்,

(இ) அவ்வுட்பிரிவின் முடிவில் பின்வரும் புதிய பந்தியைச் சேர்த்துக்
கொள்வதன் மூலமும்:—

"(ஈ) இச்சட்டத்தின் கீழ் சீனி மீதான ஆய்வரி ஒன்றாகப் பெறப்
படக்கூடியவாறான அல்லது அறவிடக்கூடியவாறான
அத்தகைய எல்லாப் பணத்தொகைகளும்."

3. பதினெட்டாம் பிரிவை உடனடுத்துப்பின்னர், பின்வரும் புதிய பிரி
வுகள் இந்தால் உட்புகுத்தப்படுகின்றன என்பதுடன், அவை முதன்
மைச் சட்டவாக்கத்தின் 18அ, 18ஆ என்னும் பிரிவுகளாகப் பயனுறுத
லும் வேண்டும்:—

முதன்மைச்
சட்டவாக்கத்
தில் 18அ, 18ஆ
என்னும்
புதிய பிரிவு
களை உட்
புகுத்துதல்.

"இறக்குமதி 18அ. (1) இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும்
செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் சீனியின் மீதும், நிதி என்
னும் விடயத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின்
ஒருப்பாட்டுடன், கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை
மூலம், அமைச்சரினால் காலத்துக்குக் காலம் தீர்மா
னிக்கப்படக்கூடியவாறான, அத்தகைய வீதங்களில்
ஆய்வரிபொன்று இறுப்பனவு செய்யப்படுதல் வேண்
டும், விதிப்பனவு செய்யப்படுதல் வேண்டும்; அத்து
டன் செலுத்தப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள் எது எவ்வாறு
ருப்பினும், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள
சீனியானது மீள ஏற்றுமதி செய்யும் நோக்கத்துக்

கேள் இறக்குமதி செய்யப்பட்டது என சுங்கப்பணிப்
பாளர் தலைமையிபதி திருப்பிப்படுமாறு என்மிக்கப்
பட்ட சீனி எதனதும் மீது, அத்தகைய ஆயவரி எது
வும் இறுப்பனவு செய்யப்படுதல் ஆகாது, விதிப்பனவு
செய்யப்படல் ஆகாது அல்லது செலுத்தப்படுதல்
ஆகாது.

(3) இப்பிரிவானது, சுங்கக்கட்டளைச் சட்டத்தின்
பாகமாக அமைகின்றது என்றது போலப் பயனுறுதல்
வேண்டுமென்பதுடன், அக்கட்டளைச் சட்டத்தின் ஏற்
பாடுகள் அதற்கிணங்க ஏற்புடையனவாதலும் வேண்
டும்.

(4) இறக்குமதி செய்யப்பட்ட சீனி மீது இப்பிரி
வின் கீழ் விதிக்கப்படும் ஆயவரியானது, இறக்குமதி
செய்யப்படும் சீனியின்மீது எழுத்திலான வேறு ஏதே
னும் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் ஏதேனும் வேறு
ஆயவரி அல்லது தீர்வைக்கு மேலதிகமானதாக இருத்
தல் வேண்டும்.

(5) இச்சட்டத்தின் கீழ் அமைச்சரினால் ஆக்கப்
படும் கட்டளை ஒவ்வொன்றும், அது கசெற்றில் வெளி
யிடப்படும் தேதியன்று அல்லது அதில் குறித்துரைக்
கப்படக்கூடியவாறான அத்தகைய பிந்திய தேதியன்று
வலுவுக்கு வருதல் வேண்டும். அத்துடன் கசெற்றில்
வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நான்கு மாதங்க
ளுக்குள் அங்கேரத்துக்கெனப் பாராளுமன்றத்தின்
முன் கொணரப்படுதல் வேண்டும். அவ்வாறு அங்கீ
கரிக்கப்படாத அத்தகைய கட்டளை எதுவும் அதன்
கீழ் முன்னர் செய்யப்பட்ட எதனதும் செல்லுபடி
யாத் தன்மைக்குப் பங்கமின்றி, ஒழிக்கப்பட்டுவிட்ட
தாகக் கருதப்படுதல் வேண்டும்.

18அ என்னும்
பிரிவின்
கீழ் அற
விடப்படும்
தீர்வை
யின் வரும்
படிகள்
நிறுவகத்தின்
நிதியத்தில்
வரவில்
வைக்கப்
படுதல்
வேண்டும்.

18ஆ. பிரிவு 18அ வின் கீழ் விதிக்கப்படும் தீர்வையா
னது, சுங்கப் பணிப்பாளர் தலைமையிபதியினால்
அல்லது அமைச்சரின் கலந்தாலோசனையுடன் நிதி
என்னும் விடயத்திற்குப் பொறுப்பாயுள்ள அமைச்சரி
னால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு எவனோடும் ஆளி
னால் அறவிடப்படல் வேண்டும். அவர், அதை இச்
சட்டத்தின் கீழ் தாமிக்கப்பட்ட நிறுவகத்தின் நிதி
யத்தில் வரவில் வைத்தல் வேண்டும்.”.

4. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையில் ஒவ்வாமை
எழும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிறற்றல் வேண்டும்.

ஒவ்வாமை
எழும்
பட்சத்தில்
சிங்கள
உரை
மேலோங்கி
நிறற்றல்
வேண்டும்.